

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகரம் AMO 2021 மெய்நிகர் மாநாட்டில் இருந்தபடி:
மீட்சி, சுகாதாரம் மற்றும் எதிர்கால வளமைக்கு வாதிகிறது**

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 16, 2021) – ஆகஸ்ட் 16 முதல் 18 வரை நடைபெறுகின்ற நகராட்சிகளுக்கான சங்க (AMO) த்தின் மெய்நிகர் மாநாட்டில் பங்கேற்க ஒரு தூதுக்குழுவை ப்ராம்ப்ட்டன் நகரம் அனுப்பி வைத்தது. இதனை மெயர் பேட்ரிக் ப்ரவுன் தலைமையேற்று நடத்திச் சென்று, ப்ராம்ப்ட்டனுக்கு முக்கியம் எனக் கருதப்படும் விஷயங்கள் பற்றி, மாகாணம் முழுவதிலிருந்து வரும் அரசு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் நகரப் பணிகளில் முக்கிய பங்கேற்பாளர்கள் ஆகியோருடன் பரஸ்பர செயல்புரிவார்கள்.

கோவிட்-19 பெருந்தொற்று ஊடாக நாம் பயணிக்கும் இவ்வேளையில், நமது சமூகத்தினரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வே பிரதான முன்னுரிமைகொண்ட விஷயமாக எடுத்துரைக்கப்படும். இவற்றில் அடங்குபவை:

- **செயலாக்கமுள்ள போக்குவரத்து** – மிதிவண்டி ஒட்டுவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் நிதி அளித்தல் உள்ளிட்ட, செயலாக்கமான போக்குவரத்து திட்டப்பணிகளை விரிவாக்குதல் மற்றும் புதிதாக முனையவைத்தல்
- **சீதோஷ்ண மாற்றம் & பொதுமக்கள் சுகாதாரம்** – ஆரோக்கியமான சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகம் அமைப்பதற்கான ஆதரவளிக்க, முதலீடுகளைச் செய்தல் மற்றும் கொள்கை வகுத்தலுக்கு, மாகாண அரசுடன் கூட்டு சேருதல்
- **இரண்டாம் அலகுகள்** – கட்டுபடியாகும் விலையிலான வீட்டுவசதி, அவற்றிலுள்ள குறைபாடு மற்றும் கட்டுமான விதி சீரமைப்பு செய்தல் ஆகியவை பற்றி பேசுதல்
- **பொருளாதார வளர்ச்சி மற்றும் மீட்சி செய்தல்** – பொருளாதார மீட்சி செய்வதற்கான முதலீடு மற்றும் ஆதரவை அளித்து, ப்ராம்ப்ட்டன் புதுமை படைக்கும் மாவட்டத்தை முன்னேற்றுதல்
- **வாகனக் காப்பீடு** – மூலமாக ஒன்ட்டேரியோவில் சிதைந்து போன வாகன காப்பீடு, கட்டுபடியாகும் தன்மையை அதிகரித்தல் மற்றும் மசோதா 42 ஐ தாக்கல் செய்யும் செயல்முறையை முடுக்கிவிடுதல் ஆகியவற்றுக்காக வாதிகுதல்

- சமுதாயப் பாதுகாப்புக்கான வாதம் – சமுதாயப் பாதுகாப்பிற்கான புதிய மற்றும் ஏற்கெனவே இருக்கும் வளங்களை இனம் காணுதல், மற்றும் பீல் மாஸ்டர் வீட்டுவசதித் திட்டத்திற்கு நிதி அதிகரித்தல் மூலமாக அதிகரிக்கப்பட்ட மன நல ஆதரவுகள்
- இரண்டாம்நிலைக் கல்விக்கு அடுத்த நிலைக் கல்விக்கான வாய்ப்புக்கள் –BramptonU வை நிஜத்தில் கொண்டு வருவதற்காக ப்ராம்ப்ட்டன் பல்கலைக்கழக சட்டத்தை நிறைவேற்றி ப்ராம்ப்ட்டன் நகரில் ரையர்ஸன் மருத்துவ கல்வி நிறுவனத்தை விரைவில் கொண்டு வருதல்
- வீட்டுவசதி – குடியிருப்புவாசிகள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு பாதுகாப்பான கட்டுபடியாகும் விலையிலான வீட்டு வசதிக்கான தீர்வுகள் மற்றும் திட்டங்களை உருவாக்கி, இதன் தொடர்பாக நகரின் உள்காட்டுமான தாக்கங்களை மீள்பார்வையிடுதல்
- உடல் ஆரோக்கியப் பராமரிப்பு – பல தரப்பிலான உடல் ஆரோக்கிய சேவைகளுக்கு, மற்றும் ஒருங்கிணைந்த உடலாரோக்கியம் மற்றும் நல வாழ்வுக்காக பீல் மெமோரியல் மையத்தின் கட்டம் 2 ஆகியவற்றுக்கு உடனடி நிதியளித்தல், மற்றும் அனைத்தும் அடங்கிய புற்றுநோய் பராமரிப்பு மையத்திற்கான ஆஸ்லர்ஸ் நிலை 1 க்கு ஒப்புதல் பெறுதல்
- பேருந்து போக்குவரத்து – பெருந்தொற்று ஆபத்திலிருந்து மீட்சிபெறவும், கோவிட்-19 க்கு முந்தைய நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தேவையான பேருந்து இயக்கங்களைச் செய்ய போதுமான நிதியளித்தல்
- உயர்நிலையிலான பேருந்து போக்குவரத்து – ஏற்கெனவே நடப்பில் இருக்கும் முனைப்புகளுக்கு இடைவிடாத வேகமளித்தல்; LRT நீட்டிப்பு, க்வீன் ஸ்ட்ரீட்-ஹைவே 7 BRT ஆய்வு மற்றும் நாள் முழுக்கவும் ஓடும் வகையிலான இரு வழி GO ரயில் சேவை

நகரின் முக்கிய முன்னுரிமை கொண்ட விஷயங்கள் பற்றிய மேலும் அறிய [இங்கு](#) வருகை தரவும்:

அறிஞர் கூற்றுக்கள்

" கடந்த வருடமானது, சமூகம், அவர்களின் பலம் மற்றும் ஆதரவுக்காக அவர்களின் தேவைகள் என்னென்ன என்பது பற்றி, நமக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. கோவிட் -19 தொற்றுபரவலின் போது நமது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அதேசமயத்தில், வெற்றி, முதலீடு மற்றும் வளர்ச்சிக்காக அமைக்கப்படவுள்ள ப்ராம்ப்ட்டன் நகரின் திறமையான, வளமான எதிர்காலத்திற்காகவும் திட்டமிட்டு வருகிறோம். இந்த ஆண்டு மாகாண அரசு நமக்குக் காட்டிய ஆதரவிற்கும் நமது நகரத்தை மேம்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வேகத்தை அப்படியே நிலைநிறுத்த நான் எதிர்பார்ப்பதுடன், நமது திட்டங்கள் உயிர்ப்பிக்கப்படுவதையும்,

ப்ராம்ப்ட்டனுக்கான நமது தொலைநோக்குப் பார்வை பலனளிப்பதையும் காண மேலும் கூட்டாகத் பணியாற்றுவதையும் எதிர்பார்க்கிறேன்.

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“தொற்றுபரவலின் போது ப்ராம்ப்ட்டன் நகரின் குழுவானது, வலிமை மற்றும் தாக்குப்பிடிக்கும் தன்மையை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. நகரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை முன்னேற்றும் அதே வேளையில், வெற்றி மற்றும் இயக்கரீதியான மீட்சி பெறுதல் ஆகியவற்றுக்கு நம்மைத் தயார்ப்படுத்தி, சமூகம் சார்ந்திருக்கும் தொடர்ச்சியான ஆதரவை அவர்கள் வழங்கியுள்ளனர். ப்ராம்ப்ட்டனின் எதிர்காலத்திற்கு நமது மாகாண பங்காளிகளுடனான ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மாநாட்டின் போது நமது சக பங்கேற்பாளர்களுடன் பரஸ்பரம் செயல்புரியவும், இந்த நகரத்திற்கு மிக முக்கியமானவை என்னவென தெரிவிப்பதையும் நான் எதிர்நோக்குகிறேன்.”

- டேவிட் பேட்ரிக், தலமைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca